

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

லங்கா ஹோஸ்பிட்டல் டயக்நோஸ்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்டின் (“கம்பனி”) 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்து ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் பொழிப்பாக்கிய முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளையும் உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனி 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை

மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 பெறவேண்டிய பணம்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                | முகாமைத்துவ கருத்துரை                                                                                                                                                                                                                                                          | பரிந்துரை                                                                    |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------|
| (அ) 31 திசெம்பர் 2024 உள்ளபடி வியாபார்க்கடன்பட்டோரின் மீதி ரூபா. 321,762,964 ஆகவும், 31 திசெம்பர் 2024 உள்ளபடிவியாபார்க்கடன்பட்டோரின் மீதான நட்ட இழப்பு ரூபா. 15,458,293 ஆகவும் இருந்தது. மருத்துவமனையின் கடன் காலம் 30 நாட்கள் என்பதுடன், 60 நாட்களுக்கு மேல் உள்ள கடன்பட்டோரின் மீதி ரூபா. 29,161,432 ஆக இருந்தது. | மாத இறுதிக்குப் பின்னர் மாதாந்த பற்றுச்சீட்டுக்கள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதாலும், பற்றுச்சீட்டு திகதியிலிருந்து 30 நாட்கள் கடன் காலத்திற்கு அவர்கள் உரிமையுடையவர்களாக இருப்பதாலும், பற்றுச்சீட்டிடப்படும் திகதியிலிருந்து தீர்வு காண சராசரியாக 60 நாட்களுக்கு மேல் ஆகும். | கடன் காலத்திற்குள் நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். |

(ஆ) 31 திசெம்பர் 2024 உள்ளபடி வியாபாரக்கடன்பட்டோரின் மீதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத ரூபா. 14,922,180 நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை மீட்டெடுப்பதற்கான சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவதானிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

|                                                                                                                                                                                                                                                                    |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                                                                |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| (i) ரூபா. 924,142 மதிப்புள்ள சோதனைக் கட்டணங்களை வசூலிக்கத் தவறியதால், ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு தனியார் கம்பனிகளுக்கு (சாம்பிள் கலக்சன் அன்ட் சென்றிபியூசிங் சேர்விஸ் பிரிவிசன் கம்பனிஸ்) எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.                                 | வழங்கப்பட்ட சேவைகளுக்கான ஆய்வக சோதனைக் கட்டணங்கள் ரூபா.924,142 ஐ செலுத்தத் தவறியதால், சம்பந்தப்பட்ட இரண்டு தனியார் கம்பனிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடன் திணைக்களம் மற்றும் மத்தியஸ்த செயல்முறை மூலம் மீட்பு வெற்றிபெறவில்லை என்றாலும், சட்ட வழிமுறைகள் மூலம் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது, மேலும் நிறுவனம் இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் மூலம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, மேலும் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன. | கடன் மீட்பு செயல்முறை தொடர்ந்து மீளாய்வு செய்யப்படல் வேண்டும். |
| (ii) கோவிட் 19 சிகிச்சைக்காக செய்யப்பட்ட பரிசோதனைக்காக ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து அறவிட வேண்டிய ரூபா. 12,847,250 இரண்டு ஆண்டுகளாக அறவிடப்படவில்லை. அந்த நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கவில்லை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. | இது 31 திசெம்பர் 2024 உள்ளபடி ரூபா. 12,847,250 நிலுவையில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மீதியைக் குறிக்கிறது. கோவிட் காலத்தில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. பணம் செலுத்தத் தவறியதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.                                                                                                                                                                                                                          | - மேற்படி -                                                    |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா. 564,270,015 தொகையான இலாபம் ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா. 346,020,064 தொகையானதால் நிதி விளைவுகளில் ரூபா. 218,249,951 தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ரூபா. 456,222,962 வருமான அதிகரிப்பானது முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாகும்.

### 2.2 விகித பகுப்பாய்வு

நிறுவனத்தின் முக்கிய விகிதங்கள் பின்வருமாறு.

| விகிதங்கள்                              | 2024       | 2023       |
|-----------------------------------------|------------|------------|
| நடப்பு சொத்து விகிதம்                   | 6.11 தடவை  | 4.34 தடவை  |
| விரைவு சொத்து விகிதம்                   | 5.69 தடவை  | 3.99 தடவை  |
| மொத்த லாப விகிதம்                       | 42 சதவீதம் | 40 சதவீதம் |
| தேறிய இலாப விகிதம்                      | 17 சதவீதம் | 21 சதவீதம் |
| மொத்த மூலதனத்தின் மீதான திரும்பல் வீதம் | 22 சதவீதம் | 27 சதவீதம் |

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                             | முகாமைத்துவ கருத்துரை                                                                                                                                                                                                                                               | பரிந்துரை                                    |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------|
| 2024 ஆம் ஆண்டில், 83 சிலிசு-க்களின் மதிப்பிடப்பட்ட வருமானம் ரூபா. 747,153,838 ஆகவும், உண்மையான வருமானம் ரூபா. 802,643,511 ஆகவும் இருந்தது. மதிப்பிடப்பட்ட வருமானத்துடன் கூடிய உண்மையான வருமானத்தைக் கருத்தில் கொண்டபோது, ஒட்டுமொத்த இலக்கு வருமானம் எட்டப்பட்டுள்ளது. ஆனால் 16 மையங்கள் அந்தந்த இலக்குகளில் 75 சதவீதத்தைக் கூட அடையத் தவறிவிட்டன. | இந்த 16 சிலிசு -க்களில், 12 சிலிசு-க்கள் 2024 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, முதிர்ச்சியடையாத நிலையில் இருந்தன. மற்ற ஆய்வகச் சங்கிலிகளின் கடுமையான போட்டி இருந்தபோதிலும், இந்த சிலிசு-க்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உத்திகளை நிர்வாகம் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. | அடையக்கூடிய இலக்குகளைத் திட்டமிடல் வேண்டும். |

### 3.2 பெறுகை முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                     | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------|-----------|
| ரூபா. 22,764,957 செலவில் ஜெல் டொக்கியுமென்ரேசன் சிஸ்டம் மற்றும் ஜெல் எலக்ட்ரோபோரேசின் சிஸ்டடமும், ரூபா. 16,193,411 செலவில் கிரையோஸ்டட் கருவியையும் பெறுகை செய்தல். கீழே அவதானிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. |                       |           |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                                                                                                                                                                                                                                                 |                                                                  |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------|
| <p>(அ)லங்கா ஹோஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்தி 13.7 இன் படி, பெறுகை குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அதன் முதல் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டும், மேலும் விலைமனுவின் மதிப்பு ரூபா. 3 மில்லியனுக்கு மேல் இருந்தால் விலைமனு மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டும். இருப்பினும், தேவைப்படுத்தப்பட்ட பிரகடனங்கள் காணப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.</p> | <p>அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.</p> <p>தற்போது ஒவ்வொரு அறிக்கை / சுட்டறிக்கையும் இரு குழுக்களிடமிருந்தும் பிரகடனத்தைப் பெறுவதற்கான தேவையை நாங்கள் நெறிப்படுத்தியுள்ளோம்.</p>                                                             | <p>ஹோஸ்பிட்டல் பெறுகை வழிகாட்டுதல்களைப் பின்பற்றல் வேண்டும்.</p> |
| <p>(ஆ)லங்கா ஹோஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்தி 3.2.2 இன் படி, பெறுகை செயல்முறை தொடங்குவதிலிருந்து முடிவடையும் வரை ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தொடர்ச்சியான படிகள் மற்றும் காலக்கெடுவை கோட்டுக் காட்டும் விரிவான பெறுகை நேர அட்டவணை தயாரிக்கப்படல் வேண்டும். இருப்பினும், அத்தகைய நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.</p>                                                                                                                                                | <p>அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.</p> <p>என்சிபி மற்றும் எல்என்பி முறை மூலம் செய்யப்படும் அனைத்து பெறுகைகளுக்கும் இது உடனடியாக அமல்படுத்தப்படும்.</p>                                                                                      | <p>- மேற்படி -</p>                                               |
| <p>(இ)லங்கா ஹோஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்தி 3.3 இன் படி, தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ள வற் உடன், முன் பெறுகை, மற்றும் பிந்தைய பெறுகை செலவுகள் உட்பட வகைப்படுத்தப்பட்ட செலவு மதிப்பீடானது விலைமனு கோரலிற்கு முன் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டும். இருப்பினும், இந்தத் தேவைப்பாடு இணங்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.</p>                                                                                                                                                    | <p>அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.</p> <p>தற்போது மதிப்பிடப்பட்ட பெறுமதிகள் பெறுகை தேவையில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p>                                                                                                                       | <p>- மேற்படி -</p>                                               |
| <p>(ஈ)லங்கா ஹோஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்தி 9.5.3 இன் படி, விவரக்குறிப்புகள் நோக்கத்திற்கு ஏற்றதாகவும் போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் பொதுவான தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, விவரக்குறிப்புகளை மதிப்பாய்வு செய்து அங்கீகரிப்பது விலைமனு மதிப்பீட்டுக் குழுவின் (பிஇசி) பொறுப்பாகும். இருப்பினும், அத்தகைய ஒப்புதல் பெறப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. கூடுதலாக, விலைமனுக்கள் ஏற்கனவே அழைக்கப்பட்ட</p>                                                              | <p>அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.</p> <p>மற்றும் பகுதியளவு ஒப்புக்கொள்ளப்பட்டது.</p> <p>பிஇசி உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட பிஇசி தலைவர், இறுதி பாவனையாளர் மற்றும் ஆய்வுகூட தலைவர் ஆகியோரால் விவரக்குறிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.</p> | <p>- மேற்படி -</p>                                               |



பின்னரே லிலைமனு மதிப்பீட்டுக் குழு நியமிக்கப்பட்டது, இது ஒரு தெளிவான நடைமுறை மீறலாகும்.

நடைமுறை காரணங்களால் சில நேரங்களில் குறிப்பிடப்பட்ட விலகல்கள் பிஇசி நியமனத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன . எதிர்காலத்தில் பெறுகை கையேட்டில் உள்ள விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.

(உ)பெறுகை அறிவிப்பின் மதிப்பீட்டு அளவுகோல்கள் என்எம்ஆர்ஏ பதிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், மதிப்பீட்டில் அந்த அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

முன்னுரிமையைக் கருத்தில் கொள்ள யாரும் என்எம்ஆர்ஏ சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை.

மதிப்பீட்டு செயல்பாட்டில் மதிப்பீட்டு அளவுகோல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

(ஊ)லங்கா ஹொஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்திகள் 11.2(i) மற்றும் 11.3(ii)(i) இன் படி, பெறுகை குழு (பிசி) மற்றும் இயக்குநர் சபை (பிஓடி) தங்கள் பரிந்துரையை வழங்கிய ஒரு வாரத்திற்குள் வெற்றிபெறும் மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய அறிவிப்பைப் பெற்ற 10 நாட்களுக்குள், வெற்றிபெறும் மனுதாரர் பெறுகை நிறுவனத்திற்கு அளிப்புகளை தங்கள் அளிப்புகளை ஏற்பதனை அல்லது நிராகரிப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நிகழ்வில், பெறுகை குழு தேவையான ஒப்பந்த அளிப்பின் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருக்கவில்லை.

அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

ஹொஸ்பிட்டல் பெறுகை வழிகாட்டுதல்களைப் பின்பற்றல் வேண்டும்.

பிஓடி வழங்குவதற்கான படிக்களை முடிப்பதில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைக் கருத்தில் கொண்டு ஏற்பு கடிதத்தை வழங்குவது கண்டிப்பாகப் பின்பற்றப்படவில்லை. பெறுகை கையேட்டின் அடுத்த மீளாய்வின் போது இந்த விதி மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு விஷயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

(எ) லங்கா ஹொஸ்பிட்டல் பெறுகை கையேட்டின் (4வது பதிப்பு) பந்தி 11.3 இன் படி, நிறுவனத்திற்கும் வெற்றிபெறும் மனுதாரருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். ஆனால் இந்த பெறுகை ஒப்பந்தங்களில் தெரிவுசெய்யப்பட்ட மனுதாரருடன் கையெழுத்திடப்படவில்லை.

அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

- மேற்படி -

வரைவு ஒப்பந்தம் வழங்குனரிற்கு அவர்களின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டது. எங்களது பல நினைவுட்டல்கள் இருந்தபோதிலும், அவர்கள் ஒப்பந்தத்திற்கு பதிலளிக்கத் தவறிவிட்டனர் மற்றும் பொருட்களை வழங்கத் தவறிவிட்டனர். இந்த வகையான சிக்கல்களைக் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாட்டைச் செய்யப்படும்.

(ஏ)கிரையோஸ்டாட் கருவியை வாங்குவதில், வரையறுக்கப்பட்ட தேசிய போட்டி ஏல முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டது,

ஆரம்பத்தில் புத்தம் புதிய உபகரணங்களுக்கான விலைமனு அழைக்கப்பட்டு

விலைமனு மதிப்பீட்டுக் குழு நிர்ணயிக்கப்பட்ட

அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புதிய ஒன்றின் முன்மொழியப்பட்ட விலை உயர்வு காரணமாக, எங்களிடம் கிடைக்கும் டெமோ இயந்திரத்தை (டிசம்பர் 19 தேதியிட்ட விலைமனு) வாங்க சப்ளையர் முன்மொழிகிறார்.

விலைமனு பெறப்பட்டவுடன், உடனடியாக பெறுகை குழு மற்றும் பிஒடி-க்கு சமர்ப்பிக்கவும். 22 ஆம் தேதி பிஒடி உத்தரவுகளைப் பெற்றது, அதன்படி அதே நாளில் புதிய விலைமனு கோரப்பட்டது, மேலும் சப்ளையர் அதை ஜனவரி 2 ஆம் தேதி எங்களுக்கு அனுப்பினார். எனவே, பிஒடி-யிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதில் இதேபோன்ற தாமதம் ஏற்படவில்லை, மேலும் சப்ளையர் 2024 விலைகள் தொடர்பான புதிய விலைமனு அனுப்பும்போது தாமதம் ஏற்பட்டது.